2019 பிப்ரவரி 14] [*திரு. தா. உதயசூரியன்*]

சீர்செய்வதற்கும், குடிநீருக்கு bore well *வண்டி செல்வதற்கும், ஜே.சி.பி., பொக்லைன் போன்ற இயந்திரங்கள் செல்வதற்கும் வனத் துறையினால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே . . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அரசின் கவனத்தை ஈர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு உட்காருங்கள்.*

திரு. தா. உதயசூரியன்: *இதுகுறித்து அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.*

(ஔ) சோழிங்கநல்லூர் தொகுதி, ஈஞ்சம்பாக்கம், பட்டா வழங்குதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் அவர்கள்.*

திரு. எஸ். அரவிந்த் ரமேஷ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் சார்ந்திருக்கின்ற சோழிங்கநல்லூர் தொகுதியில் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் நீண்ட நெடுநாட்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் 3,000 குடும்பங்களை அப்புறப்படுத்துகிற நிலை இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கெல்லாம் பட்டா வழங்கிட வேண்டுமென்று அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன். நன்றி.*

(அஅ) கூடங்குளம் அணு உலை, நிலமளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ஐ.எஸ். இன்பதுரை அவர்கள்.*

திரு. ஐ.எஸ். இன்பதுரை: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் பகுதியில் கூடங்குளம் அணு உலை அமைவதற்கு நிலம் அளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி, அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.*

நண்பகல் 12-00

(அஆ) திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள், வளவனாற்றைத் தூர் வாருதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. உ. மதிவாணன் அவர்கள்.*

[2019 பிப்ரவரி 14

திரு. உ. மதிவாணன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், வளவனாறு, தொண்டியக்காடு* shutters-*லிருந்து தெற்கே சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் கஜா புயல் பாதிப்பு காரணமாக தூர்ந்துபோன நிலையில் உள்ளது. எனவே, வளவனாற்றைத் தூர் வார வேண்டியதன் அவசியம் குறித்து அரசினுடைய கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.*

3. விதி 110-ன்கீழ் அறிக்கை

தமிழ்ச் சான்றோர் மற்றும் ஆன்றோர்களான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், திரு. இரட்டைமலை சீனிவாசன், திரு. வி.கே. பழனிசாமி கவுண்டர், சர். ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருவுருவச் சிலையுடன்கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைத்தல், திரு. அல்லாள இளைய நாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச் சிலை அமைத்தல், ஒண்டிவீரன் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபங்களைப் புனரமைத்தல் மற்றும் நூலகம் அமைத்தல், கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்த நாள், காளிங்கராயன் தினம் ஆகியவற்றை அரசு விழாக்களாகக் கொண்டாடுதல், மாவீரன் அழகுமுத்துக்கோன், திரு. ம.பொ. சிவஞானம் மற்றும் திரு. சி.பா. ஆதித்தனார் ஆகியோரின் பிறந்த நாட்களில் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் குறித்த முதலமைச்சரின் அறிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவை விதி 110-ன்கீழ் அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி கோரியுள்ளார்கள். அனுமதி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வித்திட்ட பல ஆன்றோர்களையும், சான்றோர்களையும் பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்நாடு அரசு பாராட்டியும் கௌரவப்படுத்தியும் வருகிறது.*